

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

முதூர் பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரிவு 10 (1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான முதூர் பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமுல்படுத்தப்படுகின்ற பொருளாதார தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான

கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.

- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்ட ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுசட்டத்தில் கீழே குறிப்பிட்ட தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

(அ) பிரதேச சபையின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுசட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளானவை சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரசுகள்
(அ) மீளாய்வாண்டில் கொள்வனவு செய்யப்பட்ட காகிதாதிகள் மற்றும் மேசைக்கணணி, UPS என்பனவற்றின் கூட்டுப் பெறுமதி ரூபா 402,281 நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்படவில்லை.	கொள்வனவு செய்யப் பட்ட காகிதாதிகள், மேசைக்கணணி, UPS சொத்தாக நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.	பெறுமதியினை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் மூதூர் பொழுது போக்கு பூங்காவில் ரூபா 216,186 பெறுமதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட Deck காணி கட்டடங்களினுள் சேர்க்கப்படவில்லை.	நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.	புனரமைப்பு செய்யப்பட்ட பெறுமதியினை சரியாகக் கணக்குகளில் காட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள்,
பிரமாணங்கள்,
முகாமைத்துவத் தீர்மானங்கள்
என்பவற்றுக்கான தொடர்பு

இணக்கமின்மை

சபையின் கருத்துரை

சிபார்சு

(அ)	இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 571(1) (2) (3)	இரண்டு மேற்பட்ட 75 காலம் கடந்த வைப்புக்கள் ரூபா 2,805,888 தொடர்பில் சபை உரிய நபர்களுக்கு திருப்பிக் கொடுக்கவோ அல்லது வருமானக் கணக்கிற்கு மாற்றுவதற்கோ சபை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	வருமானக் கணக்கிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.	காலங்கடந்த வைப்புக்களை இனங்கண்டு சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
-----	---	--	---	---

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 18,488,923 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 29,323,360 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம், நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை ரூபா	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை ரூபா
(i) வீதவரியும் வரியும்	ரூபா 7,535,000	ரூபா 8,812,000	ரூபா 1,173,000	ரூபா 7,639,000	ரூபா 7,510,000	ரூபா 8,347,000	ரூபா 1,200,000	ரூபா 7,147,000
(ii) வாடகை	35,858,000	25,347,000	23,171,000	2,176,000	28,141,000	35,736,000	20,243,000	15,493,000
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	2,729,000	1,546,000	1,506,000	40,000	2,640,000	1,259,000	1,220,000	39,000
(iv) ஏனைய வருமானம்	3,269,000	3,294,000	2,704,000	590,000	2,794,000	1,233,000	827,000	406,000
கூட்டுத் தொகை	49,391,000	38,999,000	28,554,000	10,445,000	41,085,000	46,575,000	23,490,000	23,085,000

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் அனைத்து வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்

சபையின் கருத்துரைகள்

சிபார்க்கள்

(அ) வீதவரியும் வரியும்

மீளாய்வாண்டுக்கான மதிப்பிடப் பட்ட ஆதன வரி ரூபா 7,535,000, பட்டியலிடப்பட்ட ஆதனவரி ரூபா 8,812,000 காணப்பட்டதுடன் ரூபா 574,468 மாத்திரமே மீளாய்வாண்டிற்காக அறவிடப்பட்டிருந்தது.

அறவிட்டுக் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கொள்ள

ஆதனவரி நிலுவைகளை உடனடியாக அறவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(ஆ) வாடகை

மூதூர் அரசு பேருந்து நிலையத்திலுள்ள 40 கடை அறைகளினை வாடகைக்கு வழங்கியமை தொடர்பில் வாடகைதாரர்களிடமிருந்து அறவிட வேண்டிய நிலுவை ரூபா 3,451,673 கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அறவிடுவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

படிப்படியாக அறவிட்டுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

வாடகை நிலுவைகளை உடனடியாக அறவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் படல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபை சட்டத்தின் 3 ஆம் பிரிவுகளின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்கள் முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொது மக்களின் நல்வாழ்வு, வசதிகளும் நலன்புரியும் ஆகியன சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
LDSP வேலைத்திட்டத்தில் அமர்த்தப் பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற வேலைத்திட்ட உத்தியோகத்தர்கள், குறித்த வேலைத் திட்டத்திற்கான படியினை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் படி விபரங்களிற்கான முன் அனுமதியினை பெற்றிருக்க வேண்டும். எனினும் குறித்த அனுமதி பெறப்படாமலேயே ரூபா 301,099 உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டது.	முன் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.	முன் அனுமதியினை பெற்று கொடுப்பனவுகள் செய்யப்படல் வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
அ) 2014 ஆம் ஆண்டில் ரூபா 4,967,426 இல் நிர்மாணிக்கப்பட்ட 12 கடைகளைக் கொண்ட தோப்பூர் கடைத் தொகுதியினை வாடகைக்கு வழங்கி வருமானம் உழைப்பதற்கு 09 ஆண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர் காலத்தில் அவற்றை திருத்தி வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.	கடைத்தொகுதியை வாடகைக்கு வழங்கி வருமானத்தினை ஈட்டுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப் படல் வேண்டும்.
ஆ) 2017 ஆம் ஆண்டு ரூபா 3,669,340 இல் நிர்மாணிக்கப்பட்ட சம்பூர் சந்தைக்கட்டடத்தினை பயன் படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் கணக்காய்வு திகதி வரை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சம்பூரில் உள்ள சந்தைக் கட்டடம் வியாபாரம் குறைவாக காணப்படுவதால் பொறுப்பேற்க வியாபாரிகள் முன்வராத காரணத்தினால் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கான மாற்று ஒழுங்கு மேற்கொள்ளப்படும்.	மாற்று ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருமானத்தினை ஈட்டுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படல் வேண்டும்.

- இ) 2019 ஆம் ஆண்டில் மாகாண பலதடவைகள் முயற்சி உரிய முன் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி செய்தும் இற்றை வரைக்கும் அனுமதியினைப் பெற்று ஒதுக்கீட்டின் கீழ் முதார் பொழுது படகில் செல்வதற்கான திட்டத்தினை போக்கு பூங்காவில் ரூபா 2,589,515 அனுமதி கிடைக்கப்பெற நடைமுறைப்படுத்த படகு நிறுத்தல் தளம் வில்லை அனுமதி வேண்டும். அமைக்கப்பட்டிருந்த போதிலும் படகு கிடைத்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- ஈ) 2016 ஆம் ஆண்டில் மாகாண எரிவாயு தயாரிப்பதற்கான தேவையான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி கட்டடம் போதிய தொழிநுட்ப வளங்களைப் பயன்படுத்தி ஒதுக்கீட்டின் கீழ் எரிவாயு செயற் ஆலோசனை மற்றும் திட்டத்தினை நடை இயந்திரங்கள் கிடைக்கப் நடைமுறைப்படுத்த முறைப்படுத்துவதற்காக ரூபா பெறாததால் இயங்கவில்லை வேண்டும். 1,115,226 நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் 08 அதற்கான வளங்கள் வளங்களைப் பயன்படுத்தி வருடங்களுக்கு மேலாக விளைவற்றுக் கிடைக்கப் பெறும் போது எதிர்காலத்தில் வாயு காணப்பட்டுருந்தது. தயாரிப்பு வேலைகள் நடைபெறும்.
- உ) 2024 இல் சபையில் ரூபா 5 கௌரவ ஆளுநரின் பிரதேச சபை கட்டளைச் மில்லியன் நிலையான வைப்பாக ஆலோசனைகள் மற்றும் சட்டத்தின் பிரகாரம் இருந்த போதிலும் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு நடவடிக்கை அத்தொகையினையும் மற்றும் உள்நூராட்சி ஆணையாளர் மேற்கொள்ளப்படல் ஏனைய சபையின் நிதியினையும் மற்றும் அவர்களினால் உள்நூராட்சி வேண்டும். பயன்படுத்தி மேற்படி திட்டத்தினை உதவி ஆணையாளர் கையொப்பமிடப் பட்டிருந்தது. சபையினால் ஏற்படுத்தி 100 வீதம் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலின் பேரிலேயே வருமானத்தை உழைக்கக் கூடியதாக இருந்த போதிலும் கையொப்பமிடப் பட்டிருந்தது. அதைவிடுத்து ஒரு தனியார் கம்பனியிடம் சபையின் கட்டிடத்தின் கையொப்பமிடப் பட்டிருந்தது. மேல் சூரிய மின்சக்தி அமைத்து 06 வீதம் தொடக்கம் 18 வீதம் வரை கையொப்பமிடப் பட்டிருந்தது. வருமானம் சபைக்கு கிடைக்கக்கூடியவாறு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதோடு பெறும் வருமானங்களில் 82% - 94% வரை கையொப்பமிடப் பட்டிருந்தது. தனியார் நிறுவனத்திற்கு வழங்க இவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது

பிரதேச சபையின்
சட்டதிட்டங்களுக்கு எதிர்மறையாக
இவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

3.3 மனிதவளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
முகாமைத்துவ சேவைகள்	ஆளனிகளைப் பெற்றுக்	வெற்றிடங்களை
திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட	கொள்வதற்குரிய ஏற்பாடுகள்	நிரப்புவதற்கான
ஆளணி பட்டியலுக்கமைய 27	எடுக்கப்படுகின்றது.	நடவடிக்கை
வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை		எடுக்கப்படல்
எடுக்கப்பட்டிருக்கவில்லை.		வேண்டும்.

3.4 வாகனப் பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
திருத்தம் செய்து மீளப்பயன்படுத்த முடியாத 05 வாகனங்களை அகற்றுவதற்கு அல்லது அவற்றினை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு ஏழு வருடங்களுக்கு மேலாக சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனையினைபெற்றுக்கொள் வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் ஏலத்தில் விற்பனை செய்யப்படும்.	அகற்றுவதற்கு அல்லது அவற்றினை ஏலத்தில் விற்பனை செய்வதற்கோ உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 30 ஆம் பிரிவு பிரகாரம் உள்ளகக் கணக்காய்வின் மூலம் நிறுவன செயற்பாட்டு நடைமுறையை மேம்படுத்தல் மற்றும் செயலாற்றலை உயர்த்துவதற்காக பரிந்துரைகளை தயாரித்திருக்க வில்லை.	வருடாந்த உள்ளகக் கணக்காய்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதுடன் செயலாற்றலை உயர்த்துவதற்கு பரிந்துரைகளை தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.	உள்ளகக் கணக்காய்வின் ஊடாக உரிய நோக்கங்களை அடைய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.